

FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

முதல் தகவல் அறிக்கை

(Under Section 154 Cr.P.C.)

(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

C

8167229

21/03/2025

05.03.2025

1. District : மாவட்டம் **சேலம்** PS: **209-க-13** Year: **2025** FIR No.: **மு.த.அ. எண்** Date: **நாள்**
காவல்நிலையம் ஆண்டு
2. (i) Act சட்டம்: **The Prevention of Corruption** Sections பிரிவுகள்: **7(a)**
(ii) Act சட்டம்: **1A 1922 as amended in 2016** Sections பிரிவுகள்:
(iii) Act சட்டம்: Sections பிரிவுகள்:
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :
3. (a) Occurrence of Offence Day : Date from : **27.02.2025 மாரண சமாள** Date to : **4.30 மணிக்கு**
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் நாள் வரை
Time Period : Time from : **03.03.2025 மதியம் சமாள** Time to : **01.30 மணிக்கு**
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை
(b) Information Received at PS. Date : Time : **05.03.2025 சேலம் 02.00 மணி**
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்
(c) General Diary Reference : Entry No(s) Time :
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் நேரம்
4. Type of Information : Written/ Oral : ☒ **வாக்குமேல்**
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக
5. Place of Occurrence (a) Direction and Distance from PS:
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும் **சமாள 55 கி.மீ. கிழக்கு**
Beat Number : (b) Address : **நிச்சிங்குபுரம் நகராட்சி அபிவிருத்தி : சேலம்**
முறைக் காவல் எண் முகவரி
- (c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்
6. Complainant /Informant (a) Name : **R. ராமசாமி** (b) Father's/ Husband's Name : **ராமசாமி**
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்
(c) Date / Year of Birth : **70** (d) Nationality : **இந்தியன்** (e) Passport No. :
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்
Date of Issue : Place of Issue :
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்
(f) Occupation : **விவசாயம்** (g) Address : **கிழக்கு சாலை 7/528 அப்பாவு சேலம்**
தொழில் முகவரி **மணலிடித்தாண்ட சேலம், மணலிடித்தாண்ட சேலம், மணலிடித்தாண்ட சேலம், மணலிடித்தாண்ட சேலம்**
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்)
திரு. இராசசேகரன் பிச்சிங்குபுரம் நகராட்சி அபிவிருத்தி : சேலம்
8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையிட்டாளால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்
சமாள இணை

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

10. Total value of properties stolen / involved :
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு

11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்

12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

சுன் சூன் இணைக்கப்படவில்லை

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at Item No.2 registered the case and took up the investigation / directed Rank to take up the investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையிட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையிட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையிட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:

நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

05 03 2025

05 05 hrs

Name: பெயர்

Rank: நிலைNo. எண்

N Narayanan

Inspector of Police

V. A. Salem

சேலம் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண் 2/AC/2025 சட்டப்பிரிவு 7 (a) of PC Act 1988 as amended in 2018 வழக்கின் முதல் தகவலறிக்கையின் தொடர்ச்சி.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், மணிவிழுந்தான், மணிவிழுந்தான் காலனி, அப்பாவு தோட்டம் கதவு எண் 7/528, ராமசாமி என்பவரின் மகன் R.ராமசாமி என்பவர் இன்று 05.03.2025 ந் தேதி காலை சுமார் 07.30 மணிக்கு சேலம் மாவட்டம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகம் ஆஜராகி காவல் ஆய்வாளரிடம் கொடுத்த வாய் மொழியான புகார் வாக்குமூலம் பின்வருமாறு. வாக்குமூலம்: R.ராமசாமி, வயது 70, த/பெ ராமசாமி, கதவு எண் 7/528, அப்பாவு தோட்டம், மணிவிழுந்தான் காலனி, மணிவிழுந்தான், தலைவாசல் வட்டம், சேலம் மாவட்டம். நான் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம், மணிவிழுந்தான் காலனி, அப்பாவு தோட்டத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். எங்களுக்கு சொந்தமாக சுமார் 7 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நான் விவசாயம் செய்துவருகிறேன். நான் SSLC வரை படித்துள்ளேன். எனது மகன் கணபதி கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் IT கம்பெனியில் வேலைபார்த்து வருகிறான். அவன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்துவருகிறான். இந்நிலையில் எனது மகன் 07.08.2023 ந்தேதி சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், நரசிங்கபுரம் கிராமம், தெற்குகாடு புத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள RCC தார்க வீட்டை லட்சுமிபிரபா என்பரிடமிருந்து விலைக்குவாங்கினான். அதில் மொத்தம் ஐந்து வீடுகளுக்கு தனிதனியாக வரிவிதிப்பு எண்கள் உள்ளன. அந்த வீட்டிற்கான வரிவிதிப்பு எண்கள் லட்சுமிபிரபா அவர்களின் பெயரிலேயே இருந்துவந்தது. அதன்பின்னர், சுமார் 6 மாதத்திற்கு முன்பு எனது மகன் கணபதி பெயரில் வரிவிதிப்பு எண்களை மாற்ற முடிவுசெய்து, 2024-25 நிதி ஆண்டுக்குண்டான வரிகளை முழுமையாக செலுத்தி, நரசிங்கபுரம் நகராட்சியில் அலுவலகத்தில் வரிவிதிப்பு எண்களை எனது மகன் கணபதி பெயரில் மாற்றுவதற்காக உரிய ஆவணங்களை வைத்து மனு செய்தேன். ஆனால் வரிவிதிப்பு எண்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமல் நிலுவையில் இருந்துவந்தது. இந்நிலையில் 26.02.2025ந் தேதி மதியம் எனது மகன் விலைக்கு வாங்கிய அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் நகராட்சி அலுவலகத்திலிருந்து வந்தவர்கள் வீட்டுவரி செலுத்தப்பட்டுள்ளதா என்ற விபரத்தை கேட்டுவிட்டுப் போனதாக சொன்னார்கள். அதனால், மறுநாள் 27.02.2025 ந் தேதி நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் சென்று, நரசிங்கபுரம் கிராமம், தெற்குகாடு புத்துமாரியம்மன் கோவில் தெரு வார்டு 18 ன்

பில்கலெக்டர் குணசேகரன் அவர்களை மாலை சுமார் 4.30 மணிக்கு சந்தித்து, என்னுடைய மனு சம்பந்தமான விபரங்களை அவரிடம் சொல்லி, அதன் விவரங்களை கேட்டேன். அப்போது அவர், அலுவலக கோப்புகளை சரிபார்த்துவிட்டு, அனைத்தும் சரியாக உள்ளதாக தெரிவித்து, என்னை அலுவலகத்திலிருந்து வெளியே அழைத்துச்சென்று ரூ 40,000/-ம் அவருக்கு தனியாக கொடுத்தால் பெயர் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்வதாக சொன்னார். அதற்கு நான், எனது மகனிடம் பேசிவிட்டு சொல்வதாக தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன். அதன்பின்னர் 03.03.2025 ந் தேதியன்று காலை பில்கலெக்டர் குணசேகரன் அவர்கள் எனக்கு போன் செய்து உங்கள் மகனிடம் பேசிவிட்டீர்களா என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் ரூ 40,000/-த்தை குறைக்கச்சொல்லி கேட்டேன். அதற்கு அவர் நேரில் வாருங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துவிட்டார். அதனால் 03.03.2025 ந் தேதி மதியம் சுமார் 1.50 மணிக்கு ஆத்தூர் நீதிமன்றம் அருகில் பில்கலெக்டர் குணசேகரன் அவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது நான், அவரிடம் ரூ.40,000/- என்பது அதிகமாக இருக்கிறது, கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், கடைசியாக ரூ25,000/-ம் கொடுத்து விடுங்கள் வேலையை செஞ்சு கொடுத்துவிடுகிறேன், இல்லையென்றால், அந்த வரிவிதிப்பு எண்களை உங்கள் மகன் கணபதி பெயருக்கு கடைசிவரை மாற்றமுடியாது என்று தெரிவித்து, பணத்தோடு என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து பாருங்கள் என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார். அவர் கேட்ட லஞ்சபணம் ரூ 25,000/- தற்போது ரெடியாக உள்ளது. எனவே, பில்கலெக்டர் குணசேகரன் கேட்டவாறு ரூபாய் 25,000/- பணத்துடன் சென்று அவரை சந்திக்க உள்ளேன். ஆனால் அவருக்கு லஞ்சமாக ரூபாய் 25,000/- கொடுத்து வரிவிதிப்பு எண்களை எனது மகன் கணபதி பெயருக்கு மாற்றிகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. எனவே, என்னிடம் ரூபாய் 25,000/- இலஞ்சமாக கேட்ட நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் வேலைசெய்யும் பில்கலெக்டர் குணசேகரன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்படி வாக்குமூலத்தை படித்து பார்த்தேன், நான் சொன்னபடி சரியாக உள்ளது. sd/-xxxxxxxx (ராமசாமி) 05.03.2025. Sir, Recorded the statement of the informant on 05.03.2025 at 08.00 hrs. The genuineness of the informant was verified through sources and found to be genuine. The integrity and antecedents of the accused were also verified and found to be not good. Hence, I obtained oral concurrence from the Directorate of Vigilance and Anti-Corruption and registered a case in Salem V & AC Cr.No.2/AC/2025 u/s 7

(a) of the Prevention of Corruption Act 1988 as amended in 2018 today 05.03.2025 at 09.00 hrs and took up investigation. Sd XXXX (N.NARENDRAN) 05.03.2025, Inspector of Police, V&AC, Salem.

Original FIR along with original statement of the informant of Tr.R.Ramasamy S/o Ramasamy is submitted to the Hon'ble Special Judge, Special court for trial of cases under Prevention of Corruption Act, Salem and a copy of FIR is submitted to the Director, Vigilance and Anti-Corruption, Chennai.

N. Narendran 05.03.2025
(N.NARENDRAN)
Inspector of Police,
Vigilance and Anti – Corruption,
Salem.